

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதிவிசேஷமானது

අංක 2044/20 - 2017 නොවැම්බර් මස 06 වැනි සඳුදා - 2017.11.06
2044/20 ஆம் இலக்கம் - 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 06 ஆந் திகதி திங்கட்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டச் சட்டம்

3(2) ஆம் பிரிவின் கீழான அறிவித்தல்

திருத்தம் செய்யப்பட்ட 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டச் சட்டத்தின் (மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டச் சட்டம்) 3(2) ஆம் பிரிவின் கீழ் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சர் மலிக் சமரவிக் கிரம ஆகிய எனக்குக் கையளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் அவர்களை உசாவி, இந்த அறிவித்தல் மூலம் -

(1) அம்பாந்தோட்டை துறைமுக (துறைமுகம்) அபிவிருத்திக் கருத்திட்டத்தை (கருத்தி திட்டம்) மறுசீரமைத்தல் மற்றும் வணிக அடிப்படையில் இலாபகரமான தேசிய சொத்தொன்றாக அக்கருத்திட்டத்தை மாற்றும் பொருட்டு மேற்குறித்த சட்டத்தின் பணிக்காக அக்கருத்திட்டம் மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டமொன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இக்கருத்திட்டம் மூலம் விசேடமான பொருளாதார மற்றும் சமூக நன்மைகள் நாட்டுக்குக் கிடைக்கும்.

- இக்கருத்திட்டம் மிக முக்கியத்துவம் கொண்டதென்பதோடு நாட்டிற்கு அனுகூலமிக்கதாகும்; பங்கு மூலதனமிடுதல், சர்வதேச தொழில் முகாமைத்துவத் தரத்தை அதற்காக ஈடுபடுத்துவதைப் போன்றே, கருத்திட்டம் மூலம் தேசிய பொருளாதாரத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள அதிகரித்த சுமை மற்றும் எதிர்கணி விலைவுகள் என்பவற்றைத் தவிர்த்துக் கொண்டு உறுதிமிக்க வணிக வடிவமொன்றைப் பயன்படுத்திக்கொள்வதனுடாக தற்போது நடத்தலில் காணப்படுகின்ற இக்கருத்திட்டத்தின் வழிநடத்தல் அலுவல்கள் இலாபம்தரும் ஒரு கருத்திட்டமாக மாற்றமடையும்
- நாட்டினுள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீட்டுக் கருத்திட்டமொன்றான இக்கருத்திட்டத்தினுடாக அந்நியசெலாவணி பெருத்தொகையில் நாட்டினுள் வருவதோடு கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற காலப்பகுதியினுள் நானாறு தொடக்கம் அறுநாறு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் (ஐ.அ.டொ.400 - 600) இடைப்பட்ட தொகையொன்றான மேலதிக முதலீட்டை நாட்டினுள் வரவழைத்துக் கொள்வதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது.
- போட்டித்தன்மையுடனும் மற்றும் வினைத்திறன் கொண்டதாகவும் வழிநடாத்தப்படுகின்ற வணிக ரீதியான துறைமுகமொன்றின் தேவைப்பாடு காணப்படுவதோடு, துறைமுகம் சார்பானது போன்றே ஏற்றுமதி சார்ந்த முதலீட்டை ஈர்த்துக் கொள்வதற்கு இவ்வாறான துறைமுகமொன்று ஊக்கியொன்றாக அமையும். மறுசீரமைக்கப்படுகின்ற இந்தத்



துறைமுகம் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அதிகமதிகம் நாட்டினுள் உள்வருவதற்கும் மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பதற்கும் வாய்ப்பளித்து அத்தேவைப்பாட்டைப் பூரணப்படுத்தும்

- ஏனைய அம்சங்களில், கீழ்க்கட்டுமான வசதி விருத்திக்கும், சாத்தியமான தொழில் வாய்ப்பு உருவாக்கத்திற்கும், அதன் மூலம் அப்பிரதேச மக்களின் வருமானம் உழைக்கும் வாய்ப்புக்களை விருத்தி செய்வதற்கும் வழிகள் கிடைக்கக்கூடிய இக்கருத்திட்டத்தின் மூலம் தென் மாகாணத்திற்கு பாரியளவு நன்மைகள் கிடைக்கும்.
- மேலும், இக்கருத்திட்டத்தின் மூலம் இலங்கை சர்வதேச கடல்வழி மையமாக தரமுயர்வு பெறும்.

(2) இக்கருத்திட்டத்தின் கருத்திட்டக் கம்பனி வரையறுக்கப்பட்ட அம்பாந்தோட்டை இன்டர்நெசனல் போர்ட் சர்வீசஸ் (துனியார்) கம்பனியாகும். (கருத்திட்டக் கம்பனி) கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் அதன் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்ற தினம் மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டச் சட்டத்தின் 3(5) ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட பின்னர் ஏழு வருட (07) காலமொன்றிக்கு (கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற காலம்) உட்பட்டதாகவிருத்தல் வேண்டும்.

(3) அறுநாற்று ஆறு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை (ஐ.அ.டொ.மில்லியன் 606) முதலீடு செய்து துறைமுகப் பாதுகாப்பு, பிரவேச சேவைகள், நங்கூரம் பாய்ச்சுமிடம். அவசர உதவிச் சேவை, ஆழப்படுத்தல் அகலப்படுத்தல், அவசர மீட்புச் சேவை (மூலதன மற்றும் பராமரிப்பு) மற்றும் மாசடைதல் கட்டுப்பாட்டுச் சேவை என்பன அடங்கலாக இருப்பினும், அவற்றுக்கு மாத்திரம் வரையறுக்கப்படாத அம்பாந்தோட்டை துறைமுக பொதுப் பாவனையாளர் வசதிகள் மற்றும் சேவைகள் முகாமைத்துவம் (“கருத்திட்ட செயற்பாடுகள்”) மேலும் விருத்தி செய்தல் மற்றும் வணிகமயமாக்குதல் பணிகள் கருத்திட்டக் கம்பனியினால் கையேற்கப்படும்.

(4) திருத்தம் செய்யப்பட்ட 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்தி சட்டத்தின் பிரகாரம், மேற்படி கருத்திட்டத்தின் பணிகளுக்காக இவ்வறிவித்தலின் 1 ஆம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடுவித்தல் அக்கருத்திட்டக் கம்பனிக்கு ஏற்புடையதென்பது குறித்துரைத்து காட்டப்பட்டுள்ளது.

1 ஆம் அட்டவணை

(1) 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்

(i) கூட்டிணைவு வருமான வரி

கருத்திட்டத்தின் செயற்பாடுகள் மூலம் உழைக்கப்படுகின்ற இலாபம், உழைப்பு மற்றும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகின்ற வருமான வரி தொடர்பான 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகள் இருபத்தைந்து (25) வருட காலமொன்றுக்கு (வரி விடுவிப்புக் காலப்பகுதி) கருத்திட்டக் கம்பனிக்கு ஏற்புடையதன்று.

இலங்கைத் துறைமுகங்கள் அதிகார சபை, இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கம், சீன மேசன்ட் போர்ட் ஹோல்டிங் கம்பனி லிமிடட், அம்பாந்தோட்டை இன்டர்நெசனல் போர்ட் சேர்வீஸ் கம்பனி (பிரைவெட்) லிமிடட் மற்றும் கருத்திட்ட கம்பனி என்பவற்றுக்கிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட 2017 ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் திகதிய அனுசரணை ஒப்பந்தம் (அனுசரணை ஒப்பந்தம்) செயல்வலுப் பெறும் திகதியிலிருந்து ஏழு (07) வருட காலத்தில் இந்த வரிவிடுதலைக் காலப்பகுதி ஆரம்பமாகுதல் வேண்டும்.

இருப்பினும், இந்த வரி விடுதலைக் காலப்பகுதி நிறைவடைந்த பின்னர், அக்காலப்பகுதியில் செயல்வலுவில் உள்ள உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் கருத்திட்டக் கம்பனி இலாபம், உழைப்பு மற்றும் வருமானம் என்பனவற்றுக்காக உரிய வருமான வரியைச் செலுத்துதல் வேண்டும்.

எவ்வாறாயினும், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக முதலீட்டு அடிப்படையில் பிரவேசிக்கும் போது கருத்திட்டக் கம்பனி பங்குப் பரிவர்த்தனை அல்லது சொத்துப் பரிமாற்றம் தொடர்பில் கூட்டிணைவு வருமான வரி செலுத்துவதிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும்.

இருப்பினும், இந்த வரி விடுதலைக் காலப்பகுதியினுள் கருத்திட்டத்தின் மொத்த செயற்பாட்டு வருமானத்தில் 0.05% விகிதாசாரத்தில் பொருளாதார சேவைக் கட்டணம் ஏற்புடையதாகும்.

(ii) பங்கிலாபம் மீதான வரி

வரி விடுதலை இலாபத்திலிருந்து, உழைப்பிலிருந்து பங்குதாரர்களுக்கு கொடுப்பனவு செய்யப்படுகின்ற பங்கிலாபம் அனுசரணை ஒப்பந்தம் செயல்வலுப்பெறும் திகதி தொடக்கம் இருபத்தைந்து (25) வருட வரி விடுதலைக் காலப்பகுதியினுள் மற்றும் அது நிறைவடைந்த பின்னர் ஒரு வருட காலப்பகுதியினுள் வருமான வரியிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும்.

(iii) நிறுத்தி வைத்தல் வரி

பாராளுமன்றத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆரம்பமாகும் எதிர்வரும் ஏழு (07) வருட காலப்பகுதியினுள் கீழே காட்டப்பட்டுள்ள கட்டணங்களின் மீது நிறுத்திவைத்தல் வரி செலுத்துவதிலிருந்து கருத்திட்டக் கம்பனி விடுவிக்கப்படல் வேண்டும்.

(அ) முகாமைத்துவக் கட்டணம், வேத்துரிமைக் கட்டணம், இருப்பினும் அவ்வாறான கட்டணங்களின் மொத்தக் கூட்டுத் தொகை மொத்த செயற்பாட்டு வருமானத்தில் நூற்றுக்கு மூன்றை (3%) மேற்படாதிருத்தல் வேண்டும் ;

(ஆ) சந்தைப்படுத்தல் கட்டணம், இருப்பினும் அவ்வாறான கட்டணங்களின் மொத்தக் கூட்டுத் தொகை மொத்த செயற்பாட்டு வருமானத்தில் நூற்றுக்கு ஒன்று தசம் ஐந்தை (1.5%) மேற்படாதிருத்தல் வேண்டும் ;

(இ) ஊக்குவிப்புப் படி முகாமைத்துவக் கட்டணம், இருப்பினும் அவ்வாறான கட்டணங்களின் மொத்தக் கூட்டுத் தொகை மொத்த செயற்பாட்டு இலாபத்தில் நூற்றுக்கு மூன்றை (3%) மேற்படாதிருத்தல் வேண்டும்.

இருப்பினும், பாராளுமன்றத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆரம்பமாகும் எதிர்வரும் இருபத்தைந்து (25) வருட காலப்பகுதியினுள் மூலதனச் செலவுகளுக்காக பெறப்பட்ட வெளிநாட்டுகடன் வட்டிக்காக மற்றும் மதியுரைஞர்களுக்கு கொடுப்பனவு செய்யப்படுகின்ற தொழிநுட்பக் கட்டணம் அல்லது சேவைக்கட்டணத்திற்காக நிறுத்தி வைத்தல் வரி செலுத்துவதிலிருந்து கருத்திட்டக் கம்பனி விடுவிக்கப்படல் வேண்டும்.

(iv) உழைக்கும் போது செலுத்தும் வரி

பாராளுமன்றத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆரம்பமாகும் எதிர்வரும் ஏழு (07) வருட காலப்பகுதியினுள் கருத்திட்டக் கம்பனியின் வெளிநாட்டு ஊழியர்கள் உழைக்கின்ற போது செலுத்தும் வரியிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டுமென்பதோடு எல்லா சந்தர்ப்பங்களிலும் அந்த வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை மூன்று (03) உயர்ந்த பட்சத்திற்கு உட்பட்டிருத்தல் வேண்டும்.

(2) 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்கப் பெறுமதி சேர் வரிச் சட்டம்

இலங்கை முதலீட்டுச் சபையால் அனுமதிக்கப்படுகின்றவாறு கருத்திட்டம் சார்ந்த பண்டங்களின் இறக்குமதி மற்றும் உள்நாட்டுக் கொள்வனவு மற்றும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சேவைகளுக்காக பாராளுமன்றத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆரம்பமாகும் எதிர்வரும் ஏழு (07) வருட காலப்பகுதியினுள் பெறுமதி சேர் வரி செலுத்துவதிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும். உள்நாட்டுக் கொள்வனவுகள் மற்றும் இறக்குமதிகள் என்பவற்றுக்குரிய வரிவிடுவிப்பு கருத்திட்டத்தின் பணிகளுக்காக கருத்திட்டக் கம்பனியின் ஒப்பந்தக்காரருக்கு அல்லது துணை ஒப்பந்தக்காரருக்கும் ஏற்புடையதாகவிருத்தல் வேண்டும்.

எவ்வாறாயினும், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கான முதலீட்டாளராக பிரவேசிக்கும் போது கருத்திட்டக் கம்பனியின் பங்குப் பரிவர்த்தனை அல்லது சொத்துப் பரிமாற்றம் தொடர்பில் பெறுமதி சேர் வரி செலுத்துவதிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும்

(3) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் மேம்பாட்டு வரிச் சட்டம்

இலங்கை முதலீட்டுச் சபையால் அனுமதிக்கப்படுகின்றவாறு பாராளுமன்றத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆரம்பமாகும் எதிர்வரும் ஏழு (07) வருட காலப்பகுதியினுள் இறக்குமதி செய்யப்படுகின்ற கருத்திட்டம்

சார்ந்த பண்டங்களுக்காக துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் மேம்பாட்டு வரி செலுத்துவதிலிருந்து கருத்திட்டக் கம்பனி விடுவிக்கப்படல் வேண்டும். கருத்திட்டக் கம்பனியால் கருத்திட்டத்திற்காக செய்யப்படுகின்ற நேரடியான இறக்குமதி அல்லது கருத்திட்டத்தின் பணிகளுக்காக ஒப்பந்தக்காரரொருவர் அல்லது துணை ஒப்பந்தக்காரரொருவர் செய்கின்ற இறக்குமதிகளுக்காகவும் இந்த வரிவிடுவிப்பு இங்கு கீழே காட்டப்பட்டுள்ள (7) ஆம் இலக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக ஏற்படையதாகும்.

(4) **1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்**

இலங்கை முதலீட்டுச் சபையால் அனுமதிக்கப்படுகின்றவாறு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற வாகனங்கள் தவிர்ந்த கருத்திட்டம் சார்ந்த பண்டங்களின் இறக்குமதி பாராளுமன்றத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆரம்பமாகும் எதிர்வரும் ஏழு (07) வருட காலப்பகுதியினுள் உற்பத்தி வரி செலுத்துவதிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும். இந்த வரிவிடுவிப்பு கருத்திட்டத்தின் பணிகளுக்காக கருத்திட்டக் கம்பனியின் ஒப்பந்தக்காரரொருவருக்கு அல்லது துணை ஒப்பந்தக்காரரொருவருக்கும் ஏற்படையதாகவிருத்தல் வேண்டும்.

(5) **1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம்**

பாராளுமன்றத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆரம்பமாகும் எதிர்வரும் ஏழு (07) வருட காலப்பகுதியினுள் இலங்கை முதலீட்டுச் சபையால் அனுமதிக்கப்படுகின்ற கருத்திட்டம் சார்ந்த பண்டங்களின் இறக்குமதி செஸ் வரி செலுத்துவதிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும். இந்த வரிவிடுவிப்பு கருத்திட்டத்தின் பணிகளுக்காக கருத்திட்டக் கம்பனியின் ஒப்பந்தக்காரரொருவருக்கு அல்லது துணை ஒப்பந்தக்காரரொருவருக்கும் ஏற்படையதாகவிருத்தல் வேண்டும்.

(6) **தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி**

பாராளுமன்றத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆரம்பமாகும் எதிர்வரும் ஏழு (07) வருட காலப்பகுதியினுள் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி செலுத்துவதிலிருந்து கருத்திட்டக் கம்பனி, ஒப்பந்தக்காரர்கள் அல்லது துணை ஒப்பந்தக்காரர்கள் விடுவிக்கப்படல் வேண்டும் இருப்பினும், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கான முதலீட்டாளராக பிரவேசிக்கும் போது கருத்திட்டக் கம்பனியின் பங்குப் பரிவர்த்தனை அல்லது சொத்துப் பரிமாற்றம் தொடர்பில் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி செலுத்துவதிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும்.

(7) **கருத்திட்டம் சார்ந்த பொருட்கள் இறக்குமதிக்கான சுங்க வரி (235 ஆம் அத்தியாயம் - சுங்கவரிக் கட்டளைச் சட்டம்)**

பாராளுமன்றத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆரம்பமாகும் எதிர்வரும் ஏழு (07) வருட காலப்பகுதியினுள் இலங்கையில் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற வாகனங்கள் தவிர்ந்த இலங்கை முதலீட்டுச் சபையால் அனுமதிக்கப்படுகின்றவாறு கருத்திட்டத்திற்காக கருத்திட்டம் சார்ந்த பண்டங்களின் இறக்குமதிகள் அனைத்தும் சுங்க வரி செலுத்துவதிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும். இந்த சுங்க வரி செலுத்துவதிலிருந்து விடுவிப்பு பாராளுமன்றத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆரம்பமாகும் எதிர்வரும் ஏழு (07) வருட காலப்பகுதியினுள் இலங்கை முதலீட்டுச் சபையால் அனுமதிக்கப்படுகின்றவாறு கருத்திட்டக் கம்பனியினால் நேரடியாகச் செய்யப்படுகின்ற இறக்குமதிகள் அல்லது ஒப்பந்தக்காரரொருவர் அல்லது துணை ஒப்பந்தக்காரரொருவரால் பெற்றுக் கொள்ளப்படுகின்ற அனைத்துப் பண்டங்களுக்கும் ஏற்படையதாகவிருத்தல் வேண்டும். எதிர்மறைப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டங்கள் அனைத்தும் சுங்கவரிவிதிப்பிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும். இருப்பினும், அவ்வாறான பண்டங்கள் இலங்கையினுள் முழுமையாக உற்பத்தி செய்யப்படாத அல்லது கருத்திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்காக போதுமான அளவில், தரத்தில் மற்றும் காலப்பகுதியினுள் பெற்றுக்கொள்ள முடியாதவையாக இருத்தல் வேண்டும்.

மலிக் சமரவிக்கிரம பா.உ.,
அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக
அலுவல்கள் அமைச்சர்.

2017, நவம்பர் 04.

2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டச் சட்டம்

3(2) ஆம் பிரிவின் கீழான அறிவித்தல்

திருத்தம் செய்யப்பட்ட 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டச் சட்டத்தின் (மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டச் சட்டம்) 3(2) ஆம் பிரிவின் கீழ் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சர், மலிக் சமரவிக்ரம ஆகிய எனக்குக் கையளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் அவர்களை உசாவி, இந்த அறிவித்தல் மூலம் -

(1) அம்பாந்தோட்டை துறைமுக (துறைமுகம்) அபிவிருத்திக் கருத்திட்டத்தை (கருத்திட்டம்) மறுசீரமைத்தல் மற்றும் வணிக அடிப்படையில் இலாபகரமான தேசிய சொத்தொன்றாக அக்கருத்திட்டத்தை மாற்றும் பொருட்டு மேற்குறித்த சட்டத்தின் பணிக்காக அக்கருத்திட்டம் மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டமொன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இக்கருத்திட்டம் மூலம் விசேடமான பொருளாதார மற்றும் சமூக நன்மைகள் நாட்டுக்குக் கிடைக்கும்.

- இக்கருத்திட்டம் மிக முக்கியத்துவம் கொண்டதென்பதோடு நாட்டிற்கு அனுசூலமிக்கதாகும்: பங்கு மூலதனமிடுதல், சர்வதேச தொழில் முகாமைத்துவ தரத்தை அதற்காக ஈடுபடுத்துவதைப் போன்றே, கருத்திட்டம் மூலம் தேசிய பொருளாதாரத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள அதிகரித்த சுமை மற்றும் எதிர்க்கணிய விளைவுகள் என்பவற்றைத் தவிர்த்துக் கொண்டு உறுதிமிக்க வணிக வடிவமொன்றைப் பயன்படுத்திக்கொள்வதனுடாக தற்போது நடத்தில் காணப்படுகின்ற இக்கருத்திட்டத்தின் வழிநடாத்தல் அலுவல்கள் இலாபம்தரும் ஒரு கருத்திட்டமாக மாற்றமடையும்
- நாட்டினுள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீட்டுக் கருத்திட்டமொன்றான இக்கருத்திட்டத்தினுடாக அந்நியசெலாவணி பெருத்தொகையில் நாட்டினுள் வருவதோடு கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற காலப்பகுதியினுள் நானாறு தொடக்கம் அறுநாறு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர் (ஐ.அ.டொ.மில்லியன் 400 - 600) இடைப்பட்ட தொகையொன்றான மேலதிக முதலீட்டை நாட்டினுள் வரவழைத்துக் கொள்வதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது.
- போட்டித்தன்மையுடனும் மற்றும் வினைத்திறன் கொண்டதாகவும் வழிநடாத்தப்படுகின்ற வணிக ரீதியான துறைமுகமொன்றின் தேவைப்பாடு காணப்படுவதோடு, துறைமுகம் சார்பானது போன்றே ஏற்றுமதி சார்ந்த முதலீட்டை ஈர்த்துக் கொள்வதற்கு இவ்வாறான துறைமுகமொன்று ஊக்கியொன்றாக அமையும். மறுசீரமைக்கப்படுகின்ற இந்தத் துறைமுகம் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அதிகமதிகம் நாட்டினுள் உள்வருவதற்கும் மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பதற்கும் வாய்ப்பளித்து அத்தேவைப்பாட்டைப் பூரணப்படுத்தும்
- ஏனைய அம்சங்களில், கீழ்க்கட்டுமான வசதி விருத்திக்கும், சாத்தியமான தொழில் வாய்ப்பு உருவாக்கத்திற்கும், அதன் மூலம் அப்பிரதேச மக்களின் வருமானம் உழைக்கும் வாய்ப்புக்களை விருத்தி செய்வதற்கும் வழிகள் கிடைக்கக்கூடிய இக்கருத்திட்டத்தின் மூலம் தென் மாகாணத்திற்கு பாரியளவு நன்மைகள் கிடைக்கும்.
- மேலும், இக்கருத்திட்டத்தின் மூலம் இலங்கை சர்வதேச கடல்வழி மையமாக தரமுயர்வு பெறும்.

(2) இக்கருத்திட்டத்தின் கருத்திட்டக் கம்பனி வரையறுக்கப்பட்ட அம்பாந்தோட்டை இன்டர்நெசனல் போர்ட் குரூப் (தனியார்) கம்பனியாகும். (கருத்திட்டக் கம்பனி) கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் அதன் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்ற தினம் மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டச் சட்டத்தின் 3(5) ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட பின்னர் ஏழு வருட (07) காலமொன்றிக்கு (கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற காலம்) உட்பட்டதாகவிருத்தல் வேண்டும்.

(3) எழுநூற்றி தொண்ணூற்றி நான்கு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர்களை (ஐ.அ.டொ.மில்லியன் 794) முதலீடு செய்து அம்பாந்தோட்டை முறைமுகத்தின் செயல்பாட்டுச் சொத்துக்கள் அனைத்தினதும் முகாமைத்துவத்தைக் கையேற்று கப்பல் சரக்கு வழிநடாத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய வழிநடாத்தல் பணிகள் ("கருத்திட்ட செயற்பாடுகள்") மேலும் விருத்தி செய்தல் மற்றும் வணிகமயமாக்குதல் பணிகள் கருத்திட்டக் கம்பனியினால் கையேற்கப்படும்.

(4) திருத்தம் செய்யப்பட்ட 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்தி சட்டத்தின் பிரகாரம், மேற்படி கருத்திட்டத்தின் பணிகளுக்காக இவ்வறிவித்தலின் 1 ஆம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடுவித்தல் அக்கருத்திட்டக் கம்பனிக்கு ஏற்புடையதென்பது குறித்துரைத்து காட்டப்பட்டுள்ளது.

1 ஆம் அட்டவணை

(1) 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்

(i) கூட்டிணைவு வருமான வரி

கருத்திட்டத்தின் செயற்பாடுகள் மூலம் உழைக்கப்படுகின்ற இலாபம், உழைப்பு மற்றும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகின்ற வருமான வரி தொடர்பான 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகள் இருபத்தைந்து (25) வருட காலமொன்றுக்கு (வரி விடுவிப்புக் காலப்பகுதி) கருத்திட்டக் கம்பனிக்கு ஏற்புடையதன்று.

இலங்கைத் துறைமுகங்கள் அதிகார சபை, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கம், சீன மேசன்ட் போர்ட் ஹோல்டிங் கம்பனி லிமிடட், அம்பாந்தோட்டை இன்டர்நெசனல் போர்ட் குருப் கம்பனி (பிரைவெட்) லிமிடட் மற்றும் கருத்திட்ட கம்பனி என்பவற்றுக்கிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட 2017 ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் திகதிய அனுசரணை ஒப்பந்தம் (அனுசரணை ஒப்பந்தம்) செயல்வலுப் பெறும் திகதியிலிருந்து ஏழு (07) வருட காலத்தில் இந்த வரிவிடுதலைக் காலப்பகுதி ஆரம்பமாகுதல் வேண்டும்.

இருப்பினும், இந்த வரி விடுதலைக் காலப்பகுதி நிறைவடைந்த பின்னர், அக்காலப்பகுதியில் செயல்வலுவில் உள்ள உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் கருத்திட்டக் கம்பனி இலாபம், உழைப்பு மற்றும் வருமானம் என்பனவற்றுக்காக உரிய வருமான வரியைச் செலுத்துதல் வேண்டும்.

எவ்வாறாயினும், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக முதலீட்டு அடிப்படையில் பிரவேசிக்கும் போது கருத்திட்டக் கம்பனி பங்குப் பரிவர்த்தனை அல்லது சொத்துப் பரிமாற்றம் தொடர்பில் கூட்டிணைவு வருமான வரி செலுத்துவதிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும்.

இருப்பினும், இந்த வரி விடுதலைக் காலப்பகுதியினுள் கருத்திட்டத்தின் மொத்த செயற்பாட்டு வருமானத்தில் 0.05% விகிதாசாரத்தில் பொருளாதார சேவைக் கட்டணம் ஏற்புடையதாகும்.

(ii) பங்கிலாபம் மீதான வரி

வரி விடுதலை இலாபத்திலிருந்து, உழைப்பிலிருந்து பங்குதாரர்களுக்கு கொடுப்பனவு செய்யப்படுகின்ற பங்கிலாபம் அனுசரணை ஒப்பந்தம் செயல்வலுப்பெறும் திகதி தொடக்கம் இருபத்தைந்து (25) வருட வரி விடுதலைக் காலப்பகுதியினுள் மற்றும் அது நிறைவடைந்த பின்னர் ஒரு வருட காலப்பகுதியினுள் வருமான வரியிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும்.

(iii) நிறுத்தி வைத்தல் வரி

பாராளுமன்றத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆரம்பமாகும் எதிர்வரும் ஏழு (07) வருட காலப்பகுதியினுள் கீழே காட்டப்பட்டுள்ள கட்டணங்களின் மீது நிறுத்தி வைத்தல் வரி செலுத்துவதிலிருந்து கருத்திட்டக் கம்பனி விடுவிக்கப்படல் வேண்டும்.

(அ) முகாமைத்துவக் கட்டணம், வேத்துரிமைக் கட்டணம், இருப்பினும் அவ்வாறான கட்டணங்களின் மொத்தக் கூட்டுத் தொகை மொத்த செயற்பாட்டு வருமானத்தில் நூற்றுக்கு மூன்றை (3%) மேற்படாதிருத்தல் வேண்டும் ;

(ஆ) சந்தைப்படுத்தல் கட்டணம், இருப்பினும் அவ்வாறான கட்டணங்களின் மொத்தக் கூட்டுத் தொகை மொத்த செயற்பாட்டு வருமானத்தில் நூற்றுக்கு ஒன்று தசம் ஐந்தை (1.5%) மேற்படாதிருத்தல் வேண்டும் ;

பாராளுமன்றத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆரம்பமாகும் எதிர்வரும் ஏழு (07) வருட காலப்பகுதியினுள் இலங்கை முதலீட்டுச் சபையால் அனுமதிக்கப்படுகின்ற கருத்திட்டம் சார்ந்த பண்புங்களின் இறக்குமதி செஸ் வரி

செலுத்துவதிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும். இந்த வரிவிடுவிப்பு கருத்திட்டத்தின் பணிகளுக்காக கருத்திட்டக் கம்பனியின் ஒப்பந்தக்காரரொருவருக்கு அல்லது துணை ஒப்பந்தக்காரரொருவருக்கும் ஏற்படையதாகவிருத்தல் வேண்டும்.

(6) தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி

பாராளுமன்றத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆரம்பமாகும் எதிர்வரும் ஏழு (07) வருட காலப்பகுதியினுள் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி செலுத்துவதிலிருந்து கருத்திட்டக் கம்பனி, ஒப்பந்தக்காரர்கள் அல்லது துணை ஒப்பந்தக்காரர்கள் விடுவிக்சப்படல் வேண்டும்

இருப்பினும், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கான முதலீடாளராக பிரவேசிக்கும் போது கருத்திட்டக் கம்பனியின் பங்குப் பரிவர்த்தனை அல்லது சொத்துப் பரிமாற்றம் தொடர்பில் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி செலுத்துவதிலிருந்து விடுவிகப்படல் வேண்டும்.

(7) கருத்திட்டம் சார்ந்த பொருட்கள் இறக்குமதிக்கான சுங்க வரி (235 ஆம் அத்தியாயம் - சுங்கவரிக் கட்டளைச் சட்டம்)

பாராளுமன்றத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆரம்பமாகும் எதிர்வரும் ஏழு (07) வருட காலப்பகுதியினுள் இலங்கையின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற வாகனங்கள் தவிர்ந்த இலங்கை முதலீட்டுச் சபையால் அனுமதிக்கப்படுகின்றவாறு கருத்திட்டத்திற்காக கருத்திட்டம் சார்ந்த பண்டங்களின் இறக்குமதிகள் அனைத்தும் சுங்க வரி செலுத்துவதிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும். இந்த சுங்க வரி செலுத்துவதிலிருந்து விடுவிப்பு பாராளுமன்றத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆரம்பமாகும் எதிர்வரும் ஏழு (07) வருட காலப்பகுதியினுள் இலங்கை முதலீட்டுச் சபையால் அனுமதிக்கப்படுகின்றவாறு கருத்திட்டக் கம்பனியினால் நேரடியாகச் செய்யப்படுகின்ற இறக்குமதிகள் அல்லது ஒப்பந்தக்காரரொருவர் அல்லது துணை ஒப்பந்தக்காரரொருவரால் பெற்றுக் கொள்ளப்படுகின்ற அனைத்துப் பண்டங்களுக்கும் ஏற்புடையதாகவிருத்தல் வேண்டும் எதிர்மறைப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டங்கள் அனைத்தும் சுங்க வரி விதிப்பிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும். இருப்பினும், அவ்வாறான பண்டங்கள் இலங்கையினுள் முழுமையாக உற்பத்தி செய்யப்படாத அல்லது கருத்திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்காக போதுமான அளவில், தரத்தில் மற்றும் காலப்பகுதியினுள் பெற்றுக்கொள்ள முடியாதவையாக இருத்தல் வேண்டும்.

மலிக் சமரவிக் கிரமபா.உ.,
அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக
அலுவல்கள் அமைச்சர்.

2017, நவம்பர் 04.

11- 977/2